

வருமானக்கூற்று

முடிவடைந்த ஆண்டிற்கானது	31.03.2016 ரூபா	31.03.2015 ரூபா
வருமானம்	4,485,107,633	2,838,662,640
வட்டி வருமானம்	3,906,231,603	2,467,538,240
வட்டி செலவுகள்	(995,689,242)	(715,610,870)
நிகர வட்டி வருமானம்	2,910,542,361	1,751,927,370
கட்டணம் மற்றும் தரகுகள் மீதான வருமானம்	485,813,442	336,146,746
கட்டணம் மற்றும் தரகுகள் மீதான செலவினம்	(75,520,940)	(109,782,746)
நிகர கட்டணம் மற்றும் தரகுகள் மீதான வருமானம்	410,292,502	226,364,000
நிகர வட்டி, கட்டணம் மற்றும் தரகுகள் மீதான வருமானம்	3,320,834,863	1,978,291,370
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	93,062,588	34,977,654
வியாபார நடவடிக்கைகள் மூலமான தேறிய இலாபம் / (நட்டம்)	(26,578,802)	(768,443)
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	3,387,318,649	2,012,500,581
கடன்கள் மற்றும் பெறுகைகள் மீதான மதிப்பழிவு	(110,452,151)	(70,461,526)
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	3,276,866,498	1,942,039,055
ஆளணிக்கான செலவுகள்	(712,015,514)	(540,590,862)
ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள்	(743,321,460)	(582,677,877)
மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள்	(1,455,336,974)	(1,123,268,739)
பெறுமதி சேர் வீரிக்கும், தேசத்தை கட்டியெழுப்பும் வீரிக்கும் முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	1,821,529,524	818,770,316
பெறுமதி சேர் வரிக்கான ஏற்பாடுகள்	(234,120,096)	(137,916,069)
தேசத்தை கட்டியெழுப்பும் வரிக்கான ஏற்பாடுகள்	(42,567,290)	(23,514,572)
பெறுமதி சேர் வீரிக்கும், தேசத்தை கட்டியெழுப்பும் வீரிக்கும் பின்னரான தொழிற்பாட்டு இலாபம்	1,544,842,138	657,339,675
வரிச் செலவினம்	(434,748,933)	(122,793,299)
ஆண்டிற்கான இலாபம்	1,110,093,205	534,546,376
சாதாரண பங்கொன்றிற்கான அடிப்படை / நீர்த்த (இலாபம்)	0.65	0.31

நிதிநிலைமைக் கூற்றுக்கள்

இல் உள்ளபடியாக	31.03.2016 ரூபா	31.03.2015 ரூபா
சொத்துக்கள்		
காசும் காசுக்கு சமமானவையும்	451,223,290	404,340,779
உறுப்பினர்களுக்கு கடன்கள் மற்றும் முற்பணம்	8,759,039,215	5,538,291,449
ஏனையோரிற்கு கடன்கள் மற்றும் முற்பணம்	379,450,581	186,387,074
நிதி முதலீடுகள் - விற்பனைக்குறியது	12,430,283	234,000
நிதி முதலீடுகள் - முதிர்விற்கானது	2,639,328,475	1,822,097,147
நிதி முதலீடுகள் - விற்பனைக்காக வைத்திருப்பவை	14,943,120	194,914,296
ஏனைய சொத்துக்கள்	196,666,654	156,134,024
முதலீட்டு ஆதனங்கள்	904,500,000	886,300,000
புலப்படா சொத்துக்கள்	67,807,042	10,715,176
சொத்து மற்றும் இயந்திர உபகரணங்கள்	950,441,553	880,474,986
பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள்	-	5,978,982
மொத்த சொத்துக்கள்	14,375,830,213	10,085,867,913
பொறுப்புக்கள்		
வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவை	10,420,418,906	7,557,913,372
ஏனைய கடன்பாடுகள்	909,572,460	815,134,777
வருமான வரி செலுத்த வேண்டியது	278,240,026	109,483,565
பெருமதி சேர் வரி செலுத்த வேண்டியது	41,305,715	114,718,215
ஏனைய பொறுப்புக்கள்	150,860,944	96,795,571
ஓய்வுபெறல் நலன்புரி கடப்பாடுகள்	134,383,355	119,196,601
பிற்போடப்பட்ட வரி பொறுப்புக்கள்	49,026,181	-
மொத்த பொறுப்புக்கள்	11,983,807,587	8,813,242,101
பங்குதாரர்களின் நிதியங்கள்		
கூறப்பட்ட மூலதனம்	223,545,481	3,895,806,240
பொது ஒதுக்கு	82,897,989	82,897,989
சட்ட ஒதுக்கு நிதி	426,752,800	204,734,159
முதலீட்டு நிதியம்	-	-
மீள்மதிப்பீட்டு ஒதுக்கம்	262,313,846	262,313,846
திரட்டப்பட்ட இலாபம்	1,396,512,510	(3,173,126,422)
மொத்த பொறுப்புக்களும் பங்குதாரர்களின் நிதியங்களும்	14,375,830,213	10,085,867,913

சான்றுபகுத்தல்

HNB கிராமின் பினான்ஸ் லிமிட்ட்டின் முகாமைத்துவ தகவல் முறைமையின் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிர்வாக அதிகாரி ஆகிய நாம் இணைந்து கீழே கையொப்பமிட்டு சான்றுபடுத்துவதாவது,
அ. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள், இலங்கை மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்ட நிர்ணயங்கள் மற்றும் வழவமைப்பிற்கமைய தயாரிக்கப்பட்டுள்ளன

ஆ. இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள், கணக்காய்வு செய்யப்பட்ட HNB கிராமின் பினான்ஸ் லிமிடெட்டின் நிதிக்கூற்றுக்களிலிருந்து சுருக்கப்பட்டுள்ளன.

பி.எம்.டி.சி. பிரபாத் (கையொப்பமிடப்பட்டது)
முகாமைத்து பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
திகதி : 2016 ஜூன் 08

டபிள்யு.எஸ்.பி. அரங்கல (கையொப்பமிடப்பட்டது)
பிரதம நிர்வாக அதிகாரி
திகதி : 2016 ஜூன் 08

தொகுக்கப்பட்ட வருமான அறிக்கை

முடிவடைந்த ஆண்டிற்கானது	31.03.2016 ரூபா	31.03.2015 ரூபா
ஆண்டிற்கான இலாபம்	1,110,093,205	534,546,376
ஆண்டிற்கான ஏனைய தொகுக்கப்பட்ட வருமானம்		
ஏனைய தொகுக்கப்பட்ட வருமானம், வருமானக்கூற்றிற்கு மாற்றப்பட கூடியது	-	-
ஏனைய தொகுக்கப்பட்ட வருமானம், வருமானக்கூற்றிற்கு மாற்றப்பட முடியாதது		
விபரிக்கப்பட்ட நலன் கடப்பாட்டிற்கான காப்பீட்டு வருவாய் / செலவினம்	12,921,679	(3,412,787)
பிற்போடப்பட்ட வரியில் விபரிக்கப்பட்ட நலன் கடப்பாட்டிற்கான காப்பீட்டு வருவாய் / செலவினம்	(3,618,070)	955,580
பிற்போடப்பட்ட வரியில் சொத்து, இயந்திரம் மற்றும் உபகரண மீள் மதிப்பீடு	-	384,555
ஆண்டிற்கான ஏனைய தொகுக்கப்பட்ட வருமானம்		
வருமானக்கூற்றிற்கு மாற்றப்பட்டது	9,303,609	(2,072,652)
ஆண்டிற்கான மொத்த தொகுக்கப்பட்ட வருமானம்	1,119,396,814	532,473,724

செயற்பாட்டு குறித்துக்காட்டல்கள்

முடிவடைந்த ஆண்டிற்கானது	31.03.2016 ரூபா	31.03.2015 ரூபா
ஒழுங்கமைப்பு மூலதனம் போதுமான அளவு		
மைய மூலதனம் (வரிசை 1 மூலதனம்)	(ரூபா '000) 2,115,707	680,349
மொத்த மூலதன அடிப்படை	(ரூபா '000) 2,288,777	873,419
மைய மூலதனத்திற்கு, இடர் நேர்வு நிறையளிக்கப்பட்ட சொத்துக்களின் விகிதம் (%)	18.82	8.92
மொத்த மூலதனத்திற்கு, இடர் நேர்வு நிறையளிக்கப்பட்ட சொத்துக்களின் விகிதம் (%)	20.35	11.45
முதலீட்டு நிதிகளிற்கு வைப்புப் பொறுப்புக்களின் விகிதம் (%)	23.98	17.90
ஒழுங்குபடுத்தும் தீர்வத்தன்மை		
தேவையான குறைந்த பட்ச அளவு தீர்வ சொத்துக்கள்	ரூபா '000 1,132,078	805,578
தீர்வ சொத்துக்களின் இருப்பு அளவு	ரூபா '000 2,933,857	2,189,680
அரச அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களின் தேவையான குறைந்தபட்சஅளவு	ரூபா '000 679,625	434,845
அரச அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களின் கிடைக்கப்பெற்ற அளவு	ரூபா '000 1,428,313	1,770,503
கடன்களின் தரம்		
மொத்த முற்பணங்கள்	ரூபா '000 9,296,765	5,915,412
தேறிய முற்பணங்கள்	ரூபா '000 9,138,490	5,724,679
மொத்த செயற்படா முற்பணங்கள்	72,459	49,875
மொத்த செயற்படா முற்பணங்கள் விகிதம் (%)	0.79	0.88
தேறிய செயற்படா முற்பணங்கள் விகிதம் (%)	-	-
இலாப இயலுமை		
மிகை வட்டி	28.56	30.13
சராசரி சொத்துக்களின் மீதான வருவாய் (%)	9.08%	6.72
சராசரி உரிமையான்மை மீதான வருவாய் (%)	60.58%	53.12
அமைப்புத் தகவல்கள்		
ஊழியர்களின் எண்ணிக்கை	1,362	1,126
கிளைகளின் எண்ணிக்கை	48	48
சேவை நிலையங்களின் எண்ணிக்கை	21	10



Building a better working world

Ernst & Young
Chartered Accountants
201 De Saram Place
P.O. Box 101
Colombo 10
Sri Lanka

Tel : +94 11 2463500
Fax Gen : +94 11 2697369
Tax : +94 11 5578180
eysl@lk.ey.com
ey.com

HMA/SPF/BV/SID/JJ

TO THE SHAREHOLDERS OF HNB GRAMEEN FINANCE LIMITED

Report on the Financial Statements

We have audited the accompanying financial statements of HNB Grameen Finance Limited (formerly known as Prime Grameen Micro Finance Limited), (the "Company"), which comprise the statement of financial position as at 31 March 2016, and the statement of profit or loss, statement of comprehensive income, statement of changes in equity and, statement of cash flows for the year then ended, and a summary of significant accounting policies and other explanatory information.

Board's Responsibility for the Financial Statements

The Board of Directors (the "Board") is responsible for the preparation of these financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as Board determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

Auditors' Responsibility

Our responsibility is to express an opinion on these financial statements based on our audit. We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards. Those standards require that we comply with ethical requirements and plan and perform the audit to obtain reasonable assurance

about whether the financial statements are free from material misstatement.

An audit involves performing procedures to obtain audit evidence about the amounts and disclosures in the financial statements. The procedures selected depend on the auditors' judgment, including the assessment of the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error. In making those risk assessments, the auditors consider internal control relevant to the entity's preparation of the financial statements that give a true and fair view in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the entity's internal control. An audit also includes evaluating the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates made by Board, as well as evaluating the overall presentation of the financial statements.

We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our audit opinion.

Opinion

In our opinion, the financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2016, and of its financial performance and cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Other Matter

The financial statements of the Company for the year ended 31 March 2015 were audited by another auditor who expressed an unmodified opinion on those statements on 26 May 2015.

Report on Other Legal and Regulatory Requirements

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we state the following:

- The basis of opinion and scope and limitations of the audit are as stated above.
- In our opinion:

We have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, proper accounting records have been kept by the Company

The financial statements of the Company, comply with the requirements of section 151 of the Companies Act No. 7 of 2007.


08 June 2016
Colombo